

பாரதிதாசன் கவிதைகள்

இரண்டாம் தொகுதி

திராவிட நாட்டுப் பண

[இசை-மேரகணம்]

[தாளம்—ஆதி

வாழ்க வாழ்கவே
வளமார் எமதுதி ராவிடநாடு
வாழ்க வாழ்கவே!

குழும் தென்கடல் ஆடுப் குமரி
தொடரும் வட்பால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு.

(வா)

பண்ணைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துஞமலை யாளம்
கண்ணை நிகர்கண் ண்ட மெனும் மொழிகள்
கமழுக் கலைகள் சிறந்த நாடு.

(வா)

அன்னும் கலவசீர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு
வெள்ளைப் புனரும் ஊழித் தியும்
வேகச் சிறும் மறவர்கள் நாடு.

(வா)

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்தெலும் முழங்கு நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு.

(வா)

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.

(வா)

ஆற்றில் புனவின் ஊற்றில் கணியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயல்ல் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு.

(வா)

புனவிடை முழ்கிப் பொழிலிடை யுவவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கணிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு.

(வா)

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் குழந்தே எங்கள் நாடு.

(வா)

சிறு காப்பியம்

போர் மறவன்

(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த்
தலைவி தனியே வருந்துகிறான்.)

தலைவி

என்றன் மலருட்டி இறுக அவணக்கும்அக்
குஸ்றூந்தே தொளையும், கொடுத்துஇன் பத்தையும்
உள்மறக் காடுதே ஒருநொடி யெனும்!
எனை அவன் பிரிந்து எவ்வாறு பொறுப்பேன்?
வான் நிலவும், வன்புனில், தென்றலும்
ஊனையும் உயிரையும் உருக்கிளி இந்தக்
கிளிப்பேச் சொன்னில் கிழத்தது காடுதேயே
புளித்தது பாலும்! பூ நெடு நாற்றம்!

(காதலன் வரும் காலடி ஓசையிற் காதைக்
செலுத்துகிறான்.)

தலைவி

காலடி ஓசை காதில் விழுந்தது.
நீள வாள் அரை சுமந்தகண்
ணாளன் வருகின் றாள் இல்லை அட்டுயே!

(தலைவன் வருங்கை கண்ட தலைவி
வணக்கம் புகலுகிறான்.)

தலைவன்

வாழின் அண்பு மயிலே, எனைப்பார்!
குழுநம் நாட்டுத் தோலாப் பெரும்பளை
கிளம்பிற்று! முரசொலி கேள் நீ! விடைகொடு!

(தலைவி திடுக்கிடுகிறான். அவள் முகம்
துன்பத்தில் தோய்கிறது.)

மங்கை என் ஜுயிர் வாங்க வந்தாய்!
ஓன்றும் என்வாய் உரையாது காங்க!

தலைவன்

பாண்டி நாட்டைப் பகைவன் குழந்தான்
ஆண்டகை எண்கடன் என்ன அன்னமே?
நாடுதானே நம்மைப் பெற்றது?
நாமே தாமே நாட்டைக் காப்பவர்!
உடலும் பொருளும் உயிரும் ஈன்ற
கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ?
பிழைப்புக் கருதி அமைப்பின்றி வந்த
அழுக்குள்ளத் தாரிய அரிவைநீ அன்றே!
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்பெரும் பழங்குடி
நல்லியல் நங்கை நடுக்குறல் தகுமோ?
வென்றுவா என்று நன்று வாழ்த்திச்
சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்!

தலைவி

பிரியா துங்பாஸ் பெற்ற இன்பத்தை
நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது!
வாழையடி வாழையன வந்தன் மாண்பு
வாழிய சென்று வருக என்றது.

(தலைவன் தலைவியை ஆரத்தழுவிப்
பிரியா உள்தோடு பிரிந்து செல்கிறான்.)

(பகைவன் வாளொடு போர்க்களத்தில்
எதிர்ப்படுகிறான்; வாளை உருவுகின்றான்.
தலைவனும் வாளை உருவினான்.)

தலைவன்

பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின்
மாப்புகழ் மறவிலின் வழிவந் தவன்நான்!
என்வாள் உண்டயி ரிருக்கும் உடலைச்
சின்ன பின்னம் செய்ய வல்லது!
வாளை எடுத்தின் வல்லமை காட்டுக்.

(இருவரும் வாட்போர் புரிகிறார்கள்.)

(தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன்
மார்பைக் கையால் அழுத்தியபடி சாய்
கிறான்.)

தலைவன்

ஆன் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே!
(தரையில் வீழ்ந்து, நாற்றிசையையும் பார்க்கிறான்.)
என்னை நோக்கி என்றன் அருமைக்

கன்னல் மொழியாள், கண்ணீர் உகுத்துச்
சாப்பாடும் இன்றித் தான்னின் றிருப்பாள்
என்னிலை அவள்பால் யார்போய் உரைப்பார்!

(வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக்
காண்கின்றான்.)

பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்!
நீபோம் பாங்கில் நேரிழை என்மனை,
மாபெரும் வீட்டு மணிச்சிலி மாடியில்
உலவாது மேனி, உரையாது செவ்வாய்,
இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது கூறுக;
பெருமையை உன்றன் அருமை மணாளன்
அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக்.
குயிரைப் படைத்தான், உடலைப் படைத்தான்,
என்று கூறி ஏகுக மறந்திடேல்!

(தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்)

பாண்டி மா நாடே, பாவையே!
வேண்டினேன் உய்பால் மீளா விடையே!

ஒன்பது சுலவ

1

சுலவை

(இரவு! அவள் மாடியில் நின்றபடி, தான்
வரச்சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்
கிறாள். அவள் வருகின்றான்.)

காதலன்

என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி
என்றயிர் நீதான்! என்றுடல் நீதான்!
உன்னை யன்றிஇவு வலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்
காத்திருப் பேண்ணக் கழறினை வந்தேன்
டைத்திருக் கும்ஹன் புதுமுகம் காட்டினை.
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி
நாலே ணியினைக் கால்விரல் பற்றித்
தொக்கும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சசல் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும் என்னை நோக்கி!

(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.)

காது உன்

வா பறந்து! வா வா மயிலே!

(அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)

வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை!

ஒரேஒரு முத்தம் உதவு. சரி! பற!

(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர் குதிரைமேல் ஏறி அப்புறப்படுகிறார்கள்.)

2

வியப்பு

(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்.

குதிரையை ஒரு மரத்தில் கட்டி.)

காது உன்

வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ வைக்கண்!

என்னிரு தோனும் உண்டால் தாங்கவும்,

உன்னிரு மலர்க்கைகள் என்னிமய் தழுவவும்

ஆனது! நகரினை அகண்டோம் எளிதில்!

(இருவரும் உலாவுகின்றனர்.)

காது உன்

சோம்பிக் கிடந்த தோகை மாமயில்

தழைவான் கண்டு மழைவான் என்று

களித்தாடு கிண்றது காண்டி! வியப்பிது!

(சிறிது தொன்றில் செல்லுகிறார்கள்.)

3

இழிப்பு

காது உன்

குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமாத்

திருக்கிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!

கருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்;

இழிந்த தோற்றுத்தன் என்னபார்க் கிண்றான்?

நமையோக்கி ஏனவன் நகரு கிண்றான்?

உற்றுப்பார்! அவன் ஒருபெருங் கள்வன்.

காலடி ஒசை காட்டாரது மேல்லாக்

கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை

உணர்க! அன்புக் குரியாய் உணர்க!

(தம்மை நோக்கி வரும் அத்தீயனை

இருவரும் பார்க்கிறார்கள்.)

4

வெகுளி (கோபம்)

காதலன்

வெகுளியை என்றாத்து விளைக்கின் நானவன்।
புலிபாய்ந் திடும்எனில் போய்சூழிந் திடும்நரி!

(காதலன் கண்ணில் கணல் எழுகின்றது. தன் உள்ளங்கை மட்டங்குகின்றது. அந்தக் கள்வன் தன்னை நெருங்குவதையும் காதலன் கானு கின் நான்: காதலி கானுகின் நாள்.)

5

நஷ்ட

காதலன்

நட்டு வீழ்ந்தான் நடை நடுமாறி!
கள்ளுண்டான். அப் பெளைத் தி ல தன்
உள்ளம் கரைத்தான் உணர்வி முந்தான்.
உடைந்தது முன்பல் ஒழுகிறறு குருதி!

(இருவரும் சிரிக்கிறார்கள்.)

காதலன்

ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை
நமக்குப் பெண்ணே நல்லிருந் தாக்கினான்.

(இருவரும் மறுபுறம் செல்கிறார்கள்.)

6

மறம் (வீரன்)

காதலன்

என்ன முழுக்கம்? யார் இங்கு வந்தனர்?
கால்பட்டுச் சருகு கலகல என்றது.

(உறையினின் ரூ வாளை உருவும் ஒசை
கேட்கிறது.)

காதலன்

எவ்னோ உறையினின் ரூ வினான் வாளை;
ஒலிழுள்ள சிலுக்கென்று கேட்டது பெண்ணே.

ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய்.
நினது தந்தை நீண்டமுடி மன்னன்
அனுப்பிய மறவன் அவனை போலும்!

(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை உற்று
நோக்கியிருக்கிறான்.)

காதலன்

(தன்னெதிர் வந்து நின்ற மறவனை
நோக்கி)

அரசன் ஆணையால் அடைந்தவன் நீயே
முரசு முழங்கும் முன் றிலுக் கப்பால்
அரண்மனை புனைந்த அழகு மாடியில்
வைத்தடி மாஸலைய வாடாது கொணர்ந்தது—
இத்தோன்! உன்னைக் கெத்திப்பதும் இத்தோன்.
நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக்
கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோன்!
சபார்மற வர்குழி பாரே எதிர்ப்பினும்
நேரில் எதிர்க்க நினைத்த ஏழம் இத்தோன்!
உறையி னின்று வாளை டருவிடோன்
தமிழ்நாட்டு மறவன்றீ தமிழ்நாட்டு மறவன்நான்
என்னையும் என்பால் அன்புவைத் தாளையும்
நன்று வாழ்த்தி நட வந்தவழி!
இலைனில் சம்மா இராதே: தொடங்கு போர்!

(வாட் போர் நடக்கிறது.)

காதலன்

மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்:
வாழி தோழா! நின் பெயர் வாழி!

(வந்தவன் இறந்துபடுகிறான்.)

7

அச்சம்

(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்
கிறான்.)

காதலன்

அங்கு மெல்லியல் அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்டல் அரிமாத் தின்றதோ?
கொஞ்சம் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல் லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சூழ்கின்றது.)

8

அவலம்

(காதலி ஒருபுறம் இறந்து சிடக்கிறான்.
காதலன் காலூகின் றான்.)

காதலன்

ஐயகோ அவன்தான்! அவன்தான் மாண்டான்,
பொரிலிழிக் கல்வன் புயவெனத் தோன்றி
அழகு விளக்கை அவித்தான்! நல்ல
கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ!
என்றன அன்பே, என்றன உயிரே!
என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய்.
பென்னாம் என்னுயிர் போனது! குருதியின்
சேற்றில் மிதத்தனுன் சாற்றுச் சுவையுடல்!
கணக்கி பொறுக்குமோ காண உள்ளிலை?
என்னம் வெடித்ததே எல்லாம் நீணன
இருந்தேன்; இவ்வகை இல்லிடம் இறந்தாய்!
தனித்தேன், உயிலை, வைதயலே தையபேல்!
என்பால் இயற்கை சந்த இனபத்தைச்
சுவைக்குமுன் மன்னில் கவர வைத்துக்
கண்ணீர் பெருக்கிதான் கதற வைத்ததே!
ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்!

9

அறங்கை

கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார்
செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார்
பசிப்பினி, மட்டமைப் பரிமேல் ஏறி
சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது!
அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ
இன்சொல்லோ என்ன இருத்தல் கூடும்?
வாழ்வான் ஒருவன் வாழ்வானைக் காணின்
விழ இடும்பை வினைக்கின் றானே!
வையம் உய்யு மாறு
செய்வன செய்து சிடப்பேன் இனிதே!

இயற்கை

இயற்கைச் செல்வம்

விரிந்த வானே, வெளியே,—எங்கும்
விளைந்த பொருளின் முதலே,
திரிந்த காற்றும், புன இும்,—மன்னும்,
செந்தி யாவும் தந்தோய்,
தெரிந்த கச்சிரும் நிலவும்—பலவாச்
செறிந்த உலகின் விததே,
புரிந்த உன்றன் செயல்கள்—எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய், ஆங்கே—ஒவியாம்
அலையைச் செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம்—நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய்—இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்.
இசையாம் தமிழைத் தந்தாய்—பறவை,
ஏந்திஷ்மை இனிமைக் குரலால்!

எல்லாம் அசையச் செய்தாய்—உயிர்கள்
எதிலும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம்—எமையே
துய்க்கச் செய்தாய்! அடாா!
கல்லா மயில், வான்கோழி—புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் “ஆடற்—கலை” தான்
அமையச் செய்தாய் வாழி!

அதிகாலை

அமைதியில் ஓளி அரும்பும் அதிகாலை—மிக
அழகான இருட்சோலை தனில்
அமைதியில் ஓளி...

இமை திறந்தே தலைவி கேட்டால்—சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
அமைதியில் ஓளி...

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைந்த கோலம் இனித்தது விழியெலாம்—நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
அமைதியில் ஓளி...

பெற்றவர் கூடத்தில் மணைமேற்
பிள்ளைகளோடு சிற்றுண
உற்ற வேலையில் கைகள்
உழைக்கலாயினர் அன்பு

பொருந்தித்—தம்
வருந்தி
வருந்தி
திருந்தி
அமைதியில் ஒளி....

வானம்பாடு

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதுப்பி மேலேறி
நல்விசை நல்விசை? நடுங்கும் இடிக்குராலும்
மெல்விசை பயின்று பிக்கினிமை தந்ததுவோ?

வானார்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானாதும் வேய்க்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல் எடுக்குப்
பெய்த அழுதா? என்நானே பேசுகையில்

நீநம்பாய் என்று, நியிர்ந்த என் கண்ணேனில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்;

உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்டே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே இருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண்டே யிருப்பார் தென்பாங்கை உன்பால்!

அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன் இருவன
இசைமழையால் இன்புறுவோம் யாம்.

மரவலிபுரச் செலவு

(ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4
மணிக்குச் சென்னை, பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி,
மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுசம் சேர்ந்தோம்.
நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடை
நேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந்
தோணியைக் கணர்யோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன்
இழுத்துச் சென்றமையும், மற்றொர் ஆள் பின்புறமாக
ஒரு நீளக் கழியால் தளவிச் சென்றமையும் இரங்கத் தக்க
காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும்
சில காட்சிகளையும் வளக்கி அப்போது எழுதியதாகும்
இப்பாட்டு.)

சென்னையிலே ஒருவாய்க்கால்—புதுச்
சேரிந்தாவரை நீணும்.
அன்னதில் தோணிகள் ஓடும்—எழில்
அன்னம் மிதப்பது போலே.

என்னருந் தோழரும் நானும்—ஓன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி—பின்பு
திவிரப் பட்டது வேகம்.

தெற்குத் திசையினை நோக்கி—நாங்கள்
சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும்—வெய்யில்
தாவிடும் பொன்னொளி கண்டோம்.
நெற்றி வளைத்து முகத்தை—நட்டு
நீரென நோக்கியே தாங்கள்
அற்புகங் கண்டு மகிழ்ந்தோம்—புனல்
அத்தனையும் ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல்—என்று
சாற்றும் கவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள்—செவி
தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார்—மிக்க
ஆசையினால் ஒரு தோழர்,
செஞ்சுடர் அச்சம யத்தில்—எம்மைக்
செய்தது தான்மிக்க மோசம்

மிக்க முரண்கொண்ட மாடு—தன்
முக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில்—ஒடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போவிருள் வானில்—முற்றும்
சாய்ந்தது குரிய வட்டம்!
புக்க பெருவெளி யெல்லாம்—இருள்
போர்த்தது! போனது தோணி.

வெட்ட வெளியினில் நாங்கள்—எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்.
குட்டைப் பணமரம் ஒன்றும்—எழில்
கந்தல் சரிந்ததோர் சந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே—இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்பைப்—பண
கலகல வென்றுகொட்ட டிற்றே.

எட்டிய மட்டும் கிழக்குத்—திச
ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வெளிச்சம்—அன்று
பெளர்னாமி என்பதும் கண்டோம்.
வட்டகுளிர் மதி எங்கே என்று
வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல் அரசன்போல்—மதி
ஒர்மரத் தண்டையில் தோண்றும்.

முத்துச் சடர்முகம் ஏனோ—இன்று
முற்றும் சிவந்தது சொல்லாய்.
இத்தனை கோபம் நிலாவே—உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தரமாக எம் நெஞ்சில்—மதி
இன்று புகன்றது கண்மர்.
சித்தம் துடித்தது நாங்கள்—பின்னால்
திருப்பிப் பார்த்திட்ட போது,

தோணிக் கயிற்றினை ஓர் ஆள்—இரு
தோள்கொண்டிழுப்பது கண்டோம்.
காணச் சுகித்திட வில்லை—அவன்
கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகிணைக் கையால்—ஒரு
கோல்நூலிய யால்மலை போன்ற
தோணியை வேறொரு வணதான்—தள்ளித்
தொல்லை யுற்றான்பின் புறத்தில்.

இந்த உலகினில் யாரும்—நல்
இன்ப மெனும் கரை யேறவுல்
சந்தத மும்தொழி லாளர்—புயம்
தரும்து வணயன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை—இதை
இருபு துகரம் சொன்னோம்.
சிந்தை களிக்க நிலாவும்—முத்துச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே—அங்கு
நில்லிருந்தாள் உயர் விண்ணாள்
வாலிப் வெண்மதி கண்டான்—முத்து
மாலையைக் கையிலிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி—ஒளி
நட்சத் திருக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை—நாங்கள்
பலிபுரக்கரை சேர்ந்தோம்.

இரு சுடரும் என் வாழ்வும்

காலை

ஒளியைக் கண்டேன் கடல்மேல்—நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்
நெரியைக் கண்டேன் பொன்னின்—கதிர்
நிறையைக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க்களி
துள்ளாக் கண்டேன் விழியில்!
தெறியைக் கண்டேன் வையம்—என்
செயலிற் கண்டேன் அறமே!

மாங்கல

மறையைக் கண்டேன் கதிர்தான்—போய்
மாய்க் கண்டேன் சோர்லே!
நிறையைக் கண்டேன் விஞ்சமீன்—என்
நினைவிற் கண்டேன் புதுமை!

குறையைக் கண்டேன் வெப்பம்—எனைக்
கூடக் கண்டேன் அமைதி!
உறையைக் கண்டேன் குளிர் தான்—மேல்
ஒங்கக் கண்டேன் வாழ்வே!

தென்றல்

பொதினைமலை விட்டெடுந்து சந்த வத்தின்
புதுமணத்தில் தோய்ந்து, புந் தாது வாரி.
நதி தழுவி அருவியின் தோள் உந்தித், தெற்கு
நன்முத்துக் கடல் அவையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி கழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இனம்பானை முகம்சு வைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் விதி நோக்கி.

அந்தியிலே இனமுல்லை சிலிர்க்கச் செந்திநல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தை உடல் அனுஞ்சிலவான் றுமசி விர்க்கச்,
செல்வம்சுனரு வரும்: அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டென் என் மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லவையில்நான் தனித்தி ருந்தேன்;
அங்கிருந்த விசப்பலகை தனிறப் பூத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கால சரமாகச் சென்ற பெண்ணாள்
விவராக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காத கோபமுற்றேறன் பிறநேரத்தில்
பக்காப்பு வனநாறி, பொருளை யெல்லாம்
பாழாக்கி ணாலும் அநில் கலவை கொள்ளேன்.

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தீதனை
மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;
குழ்ந்ததுணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
தொல்லவையறு வாக இருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துசிடந திட்டனைத் “தனிமை”, “அந்தி”
இவை இரண்டும் நச்சலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவனுடலின் குளிர்ச்சி, மென்மை,
மணம் இவற்றைப் பருகுவதே நினைவா யிற்று.

தெரியாமல் பின் புறமாய் வந்த பெண்ணாள்.
சிவிரத்திடவே என்னிந்றாங்கிப் படுத்தாள் போலும்.
சரியாத குழ்ச்சரிய வாணாள் போலும்,
தடவினாள் போலும், எனவேத் தனக ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
புரியட்டும் என இருந்தேன் ஏதிரில் நூர்பெண்
பிரிவுக்கு வருந்தினே வென்றாள் ஒகோ!
பேசுமில்லை; மற் றொருத்தி தென்றல்!

காந்தல்

தொழு தெருவாள்

உண்டனன் உலவி என்பின்
உள்ளதை இட்ட கட்டில்
அன்னடையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா ஓகி
மண்டிடும் காதற் கண்ணன்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன் என் மாயி என்னை
உறங்கப்போ என்ற சொன்னாள்.

அறைவாயி வூட்டு குந்தேன்
அத்தான், தன் கையால் அள்ளி
நிறைவாயின் அழுது கேட்டுக்
கனி இதழ் நெடிது றிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக் கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்ச எண்மேல்
நவியாதுட் கார எவ்த்தான்.

கமழ்தேய்வு பூசி வேண்டிக்
கனியோடு பாலும் உட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடையால்து ஈடத்தே
தமிழ், அங்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,

தென்றலும் போதாதென்று
சிவிறி கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப்பொழு தாக்கி என்னை
நன்றாத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி:

கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்.
பெரும்பணி எனக்கி மூழப்பான்
வன்மையால் கால்து டைப்பான்
மறுப்பிலும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி.

மதிப்பிலான் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேவ்
மதிகுன்றும் உயிர்போன் றாற்கு
மறம்^{கி} குன்றும் செங்கோல் ஒச்சம்
அதிராத்தோன் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மழைகுன்ற நேரும் அன்றோ?

நிலந்தொழேன் நீர்தொ மேன்வின்
வளிதொழேன் ஏரிதொ மேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிமழத் தோழி கேள்! பின்
இரவுபோ யிற்றே. கோழி,
புலர்ந்தது பொழுதென் றோதப்
புத்ததென் கண்ண ரும்பு

உயிர்போன்றான் துயில்க ளைந்தான்
ஒளிமுகம் குறந கைப்புப்
பயின்றது பரந்த மார்பில்
பன்மலர்ந் தாரும் கண்டேன்.
வெயில்மனித் தோடும் காதும்
புதியதோர் வீயப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோளை
இருக்கயால் தொழுதை முந்தேன்.

அழைத்துவர் எதிர்கொண் டெம்மை
 அணி இசை பாடி வாழ்த்தி.
 இழைத்திடு மன்று நோக்கி
 ஏகினோம். குடிகள் அங்கே
 'அழைத்தது வறுமை அன்னாய்
 உதவுக' என்று நெந்தார்.
 'பிழைத்தது மழை' என் அத்தான்
 பெய்' எல்லேற்ற குடிகட்ட கெல்லாம்
 மழைத்தது³ மழைக்கை³ செந்தெநல்
 வண்டிகள் நடந்த யாண்டும்.

சொல்லும் செயலும்

சொல்வதென்றால் வெட்கமடி தோழி—சொல்லச்
 சொல்லுகின்றாய் என்றுணவன்
 சொன்னதையும் செய்ததையும்

சொல்வதென்றால்...

முல்லைவிலை என்ன என்றான்.
 இல்லைஎன்று நான்கிரித்தேன்
 பல்லைஇதோ என்று காட்டிப்
 பத்துமுத்தம் வைத்து நின்றான்.

சொல்வதென்றால்...

பின்னலைப்பின்னே கரும்பாம்பென்றான்—உடன்
 பேதைதுடித்தேன் அணைத்துநின்றான்
 கண்ணல்லந்றான் கனியிதழைக்
 காதல்மருந் தென்றுதின்றான்.

சொல்வதென்றால்...

நிறையிருட்டில் ஒருபுதிகாப் போட்டான்;
 நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
 குறைமதியும் இல்லைஎன்றேன்.
 குளிர்முகத்தில் முகம் அணைத்தான்.

சொல்வதென்றால்...

இருவர் ஒற்றுமை

எனக்கும் உன்மேல்—விருப்பம்—இங்
 குனக்கும் என்மேல் விருப்பம்—அத்தான்
 எனக்கும் உன்மேல்...

எனக்கு நீதுணை அன்றோ—இங்
 குனக்கு நான்துணை அன்றோ—அத்தான்
 எனக்கும் உன்மேல்...

1. பிழைத்தது மழை - மழை பெய்யவில்லை.
2. மழைத் தது - மழைபோல் செந்தெநல் தந்தது.
3. மழைக்கை - கொடுக்குமியிய்புள்ள மல்லன் கை.

இனிக்கும் என்செயல்
கெனக்கும் உன் செயல்
தனித்தல் உனக்கும்
நினைப்பின் வருத்தம்

உனக்கும்—இங்
இனிக்கும்
எனக்கும்—நொடி
மனத்தல்—அத்தான்
எனக்கும் உன்மேல்...

விழி தனிலுள
அழ கிலுனது
தொழுத பிறகுன்
தழுவிப் பிறகுன்

தழுகே—என்
வழியே
தழுவல—நான்
தொழுதல்—அத்தான்
எனக்கும் உன்மேல்...

நீஉடல்! உயிர்
நிறை மணமலர்
ஒயிவிலை நம
ஒழியவிலை டே

நானே—நாம்
தேவே
தஞ்சும—இங்கு
ரின்பம்—அத்தான்
எனக்கும் உன்மேல்...

பஞ்சுபட்ட தோன்

கட்டுடுதலற் சட்டை மாட்டி—விட்டுக்
கத்திரித்த முடி சீவிப்
ப்பட்டுச் சிறாய்இடை அணிந்தே—ஸகயில்
பந்தடி கோலனை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே—எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை—எனில்
உயிர்து டித்திட லாணேன்.

வடக்குத் தெருவெவி கன்னில்—அவர்
மற்றுள தோழர்க் கோடும்
எடுத்ததன் பந்தடி கோலால்—பந்தை
எதிர்த்தடித் தேவினை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும்—சாக்
காட்டின் துறைப்படி அங்நோ
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம்—இக்
குளிர்நறந் தென்றலும் என்றான்.

“வளர் ப்பு மயில்களின் ஆடல்—தோட்ட
மரங்கள், மலர்க்கிளை கூட்டம்.
கிளிக்குப் பழந்தரும் கொடிகள்—தென்னங்
கிற்று நடுக்குலலக் காய்கள்
அனித்த எழில்களை டிருந்தாய்—உன்
அருகினில் இன்பவெள் எத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள்—காதல்
கொணர்ந்தன உன் றன் நினைவில்”

தோழி இவ்வாறு ரூரைக்குங்கால்—அந்தத்
தோகையின் காதலங் வந்தான்.

“நாழிகை ஆவதன் முன்னே—நீவிர்
நண்ணிய தென்ன இங்கே” என்றாள்.

“தாழ்குழலே! அந்தப் பந்து—கைக்குத்
தப்பி என் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நிலை” வென்று சொன்னான்.

தன்மான உலகு

என்னை அத்தான் என் நமைத்தாள்.
பொன்திறை வண்டியோடு போந்து பல்லோர்
பெற்றோர் காலைப் பெரிது வணங்கி
நற்றாலி கட்ட நங்கையைக் கொடுர்வன்று
வேண்டிட, அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்
தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி
“தன்மானத்து மாய்ப்பெரும் தகைக்குநான்
என்மா வத்தை ஈவேன்”; என்று
மறுத்து, நான்வரும் வரைபொறுத் திருந்தே
சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே
எனவீடு கண்டு தன்பாடு கூறி
உண்ணாப் போதில் உதவுவெண் சொறுபோல்
வெண்ணகை காட்டிச் செவ்விகழி விரித்தே
என்னை அத்தான் என் நமைத்தாள்.

என்னை அத்தான் என் நமைத்தாள்
“ஏன்!” எனில் அதட் வென் நென்னூ வாளோ!
“ஏனடி” என்றால் இன்னை அல் பென்னுமோ!
“ஏனடி என்றால் இன்னுயிரே” எனில்
பொய்யெனக் கருதிப் போய்வீடு வாளோ?
என்று கருதி இறுதியில் நானே
“காத்திருக் கிள்றேன், கட்டழ கே” என
உண்மை கூறினேன் உவப்ப டைந்தாள்.
இருநொடிப் போதில் திருமணம் நடந்ததே.

என்னை அத்தான் என் நமைத்தாள்.
காத்திருப்பது கழறினேன், உவந்தாள்.
இரு நொடிக் கப்புறம் மீண்டும்
திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே!

மெய்யன்பு

மலடி என்றேன், போ என்றேன், இங்கி ருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்
கலக்கலை நிருத்தத்தை கண்ணீரோடும்,
கணக்கொள்த தண்ணீலபொங்கும் நெஞ்சத் தோடும்.

விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணவிரங்கும் அழுகரலோ இருட்டை நந்தக்
கொலைக் கஞ்சாத் திருடரஞ்சம் காடு சென்றாள்.
கொள்ளாத துண்பத்தால் அங்கோர் பக்கம்.

உட்கார்ந்தாள், இடைஞ்சிந்தாள், சாய்ந்துவிட்டாள்.
உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்கள்?

இட்டலிக்கும் கவையில் காய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணென்யக்கும் நாணென்ன செய்வேன் இங்கே?

கட்டலிமித்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக்
காம்பகற்றி வடித்திடுசன் ணாம்பு கூட்டி
வெட்டிவைத்த பாக்குத்தாள் இந்தா என்று
வெண்மூல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்

தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்பதுண்டோ?
தேடிச்சென் றேன்வாஸம் பாடி தன்னைச்
“சொள்ளொழுகிப் போகுதடி என்வாய்—தேனைச்
சொட்டுகின்ற இதழாளோ, பிழைபொ துப்பாய்;
பிள்ளைபெற வெண்டாமே, உண்நான் பெற்றால்
பேறேஷ்வாம் பெற்றவேனே ஆவேன்” என்றே
அள்ளிவிடத் தாவிணேன் அவனை! என்னை
அவள் சொன்னாள் “அகல்வாய் நீ அகல்வாய்” என்றே.

மணவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏதோ
மனக்கசப்பு வரல் இயற்கை. தனையை நீதான்
பணையாக்கி, நம் உயர்ந்த வாழ்வின் பத்தைப்
பாழூக்க என்னுவதா? எழுந்தி ரென்றேன்.
எண்நோக்கிச் சொல்லலுற்றாள், நமக்கு மக்கள்
இல்லைனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எண்நோக்கும் பேரரிவோ உன்பால் இல்லை;
எங்கும் இனி உயிரில்லை என்றாள் செத்தாள்.

திடுக்கென்று கணவிழித்தேன் என்தோள் மீது
செங்காந்தள மலர்போலும் அவள்கை கண்டேன்
அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன்
அடிமுக்கில் மூச்சருவி பெருக்க கண்டேன்
படுக்கையிலே பொற்புதையல் கண்ட கைப்போல்
பாலையினை உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே.

பெற்றோர் இளபம்

கூடக்கு நடுவில் ஆடும் வருஞ்சலில்
சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள் போல்
துணைவனும் அங்புகொள் துணைவியும் இருந்தனர்!
உணவு முடிந்தகால், உடையவன் கணவனுக்குக்
களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,

பாரதிதாசன் கவிஞர்கள்

கண்ணமும், பாக்குத் தூரும், கமமும்
வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.
துணைவன் அதனை மனிவிளக் கெதிரில்
மாணிக் கத்தை வைத்தது போல் உதடு
சிவக்கக் சிவக்கத் தின்றுகொண் டிருந்தான்.
ஆயினும் அவன் உளம் அல்லவிற் கிடந்தது.

“கேட்டான் நண்பன், சிட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
என்னூற் றைம்பது வெண்பாற் காக்கன்
மன்னா யின என் கண்ணே” என்றான்.
தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்
ஏகாவி அவர் எதிரில் வந்து
கூகு என்று குழுறினான்: அழுதான்.
உழைத்துச் சிவந்தான் உள்ளங் கைகள்
முழுக்க அவனது முகத்தை மறைத்தன.
மலைநிகர் மார்பில் அவை நிகர் கண்ணீர்
அருள்போல் இழிந்தது. “தெரிவி. அழாதே
தெரிவி” என்று செப்பினான் தலைவன்.
“நூற்றிரண் குருப்படி நூல்சிதை யாமல்
ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்
பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.
பட்டா எத்தார் சட்டையும் குட்டையும்
உடன் இருந்தன. விடிந்தது பார்த்தேன.
உடல் நடுங்கிற்றே ஒன்றும் இல்லை”
என்று கூறினான் ஏழை ஏகாவி.

அல்லல் மலிந்த அவ்விடத்தில்,
வீட்டின் உட்புறத்து விளைந்த தான்
இனிய யாழிசை கனிச்சாறு போலத்
தலைவன் தலையைத் தழுவலா யிற்று.

“நம் அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே
கும்மா ஸமிகும் கொள்ளையோ” என்று
தலைவன் கேட்டான். தலைவி “ஆம்” என்று
விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே
இசையில் மூழ்கிய இருபெண் கண்ணயும்
வருந்தப் பேசே வண்தமிழ் இசையை
அருந்தா திருக்க ஆணை போட்டாள்.

தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.
மக்களாடு வினாக்கிக் கீருந்த
நாலாவது வீட்டு காலி எழுந்து
கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.
“என்ன சேதி?” என்றாள் தலைவன்
நல்லி ஓர்புதுமை நவிவலு ந்றாள்.

“கடவின் அவைகள் தொடர்வது போல
மக்கள், சந்தேக்கு வந்துசேர்ந் தார்கள்,
ஆடவர் பற்பலர் அழுகுபோட்டி
போடுவார் போலப் புகுந்தனர் அங்கே
என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி
விரெந்தது. பின்அது மீன்வில்லை.
பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;
என்னுணம் அவனுணம் இரண்டும் பின்னை,
நானும் அவனும் தேனும் கவவயும்
ஆனோம—இவைகள் அகத்தில் நேர்ந்தலை.

மறுநாள் நிலவு வந்தது கண்டு
நல்லிக் காசு நாள், தெருக் குறட்டில்
காத்திருந்தேன்; அக் காளை வந்தான்.
தேளாள் விட்டின் ‘என்’ தெரிவி என்றான்.
நான்கு—எனும் மொழியை நான்மு ஏக்குமுன்
நீயா என்று நெடுந்தொள் தொட்டுப்
பயிலுவ நான்னால் பதட்டன்; என்றன
உயிரில் தன்ஷயிர் உருக்கிச் சேர்த்து
மறைந்தான்” என்று மங்கை என்னிடம்
அறைந்தாள். உம்பிடம் அகள் இதைக் கூறி
நானினாள். ஆகலால் நாள் இதைக் கூறினேன்
என்று நல்லி இயம்பும் போதே
இன்னலிற் கிடந்த இருங்கிருக்குமும்
கண்ணவின் சாற்றுக் கடவில் மூழ்கின.

‘நல்லியே நல்லியே நம்பெண் உண்ணிடம்
சொல்லியது இதுவா? நல்லது நல்லது.
பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.
வண்ண மேனி வரார வளர, எம்
வாழ்வுக்கு—உரிய வண்ணமை பெற்றோம்;
ஏழ்நாற்மு கொள் யாழ்போல் அவள்வாய்
இன்னான் இடத்தில் என் அன் பென்று
சொன்னதால் இன்பம் குழபி பெற்றாம்.
என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்
பொன்னடி தனில்லை பொருளெல்லாம் வைத்தும்.
இரந்தும், பெண்ணை ஏற்றுக் குடித்தனம்
புரிந்திடச் செய்வோம் போ’ என் றுஞ்சத்தான்.

தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்,
‘மனநபோற் கமந்த என் வயிற்றில் பிறத்தபெண்
நல்லி யிடத்திற் சொன்னாள் இதனைச்
சொல்லும் போ தில்லன் செல்லியின் சொற்கள்
மூல்லை வீசினவோ! முத்துப் பற்கள்
நிலா வீசினவோ! நீல விழிகள்

பாரதிதாசன் கவிதைகள்

உலவு மீன்போல் ஒளிவி சினவோ;
நான்கேட்ட கும்பேறு பெற்றிலேவு' என்று
மகள்தன் மணாளனைக்கு றித்ததில்
இவர்கட்டு இத்தனை இனபம் வந்ததே!

பண்ணம் மண்ணம்

அத்தைமகன் முக்கதனும் ஆளிமகன் தத்தையும்
ஒத்து உள்க்கால் ஒருமித்து—நித்தநித்தம்
பேசிப் பிரிவார்; பிறரறியா மற்கடி
தாசினமுதியே தாமகிழ்வார்—நேசம்
வளர்ந்து வருகையிலே, மஞ்சினி, தன் மைந்தங்
குளிரியிடம் பெருமாளைக் கூட்டி—உள்கவிந்தே
ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான்
ஆளி சிரித்தே அவனிடத்தில்—'கேள்ளனா
தத்தை விதனைப்பெண் சம்மதமா?' என்று வரத்தான்.
'மெத்த விசேட' மெனச் சொல்லி மஞ்சினி தான்—
ஒத்துவரைத்தான்.

'சாதியிலே நான்மட்டம் சம்மதமா?' என்றே
ஒத்தினான் ஆளி, 'ஒருபோதும்—காதில்நான்
மட்டம் உயரிலென்ற வார்த்தையையும் ஏற்படில்லை
இட்டந்தான்' என்று வரத்தான் மஞ்சினி—'கிட்டியே
ஹரிப்பாளை தன்னை உருட்டி உயிர்வாழும்
பாரிப்பாளை நீக்கிப் பழிகாரா—தீரிப்பாளை
ஷந்தியும் சடங்ககற்றி நற்றுமிஹர் ஒப்பும்மணம்
செய்வாயா?' என்றாளி செப்பினான்—'ஜீயோ என்
உத்தேசம் பாரிப்பாளைத் தேடேனே!—சத்தியமாய்ச்
சொன்னேன்' என்று வரத்தான் மஞ்சினி சொன்னதும்
பின் ஆளி சம்மதித்தான் பெண்டொடுக்க!—அந்தநேரம்
வந்த தொருத்தி! வாசித்தான் ஆளி அதை;

கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய—சொந்தப்
பண்ணமில்லை, பாங்கு முறிந்தது, யாதும்
குணமில்லை, என்றிந்ததல்கண்டு—தினாறியே
'வீடும் எனக்கிள்ளை வெண்ணிலையும் ஒன்றுமில்லை
ஆடுவிற்றால் ரூபாய்தூர் ஜந்தாறு—கூடிவரும்
மஞ்சினியண்ணா மணத்தை நடத்துவோம்
அஞ்சாறு தேதிக் கதிகமாய்—மஞ்சாமல்
நாளைப்போம்', என்றந்த ஆளி நவீலவே
தோளனுத்த மஞ்சினி, "ஆளியண்ணா—கேள்விதை
இந்த வருடத்தில் நலவநாள் ஏதுமில்லை
ஶந்திப்போம் பின்" என்று செப்பினான்—"எந்த
வருடத்தி லே? எந்த வாரத்தில்? எந்தத்

தெருவில்? திருமணம் என்ற—ஒருசொல்
நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீ என்றான் ஆளிதான்!
பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான்:— “பச்சையாய்த்
தாவி யறுத்தவளைத் தாவிகட்டி ஓல்லஹரார்
கேவின்ன மாட்டாரா கேளன்னா மேலும்
சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ
வேதியனை நீக்கிடவும் வேஷ்டுமென்றாய்—ஏது
முடியாதே” என்று முடித்தெழுந்து சென்றான்.
படியேறி நின்றுமெய்க் காதல்—துடிதுடிக்கும்
முத்தன் அங்குவந்தான் “முகரித்தநாள் நாளைக்கே.
தத்தையை நீமன் க்கச் சம்மதமா?—மெத்த
இருந்த சொத்தும் இல்லையப்பா ஏழைநான் நன்றாய்த்
தெரிந்ததா முத்தா? செலவும்—விரிவாக
இல்லை மனந்துகொள்” என்றுரைத்தான் ஆளி! அந்தச்
சொல்லால் துளிர்த்துப்பூத் துக்காய்த்து—நல்ல
களியாய்க் களிந்திடட முத்தன் உள்நதான்
தளியாய் இராடே—“தடைஏன்—இனி” என்றான்
முந்திமணம் ஆயிற்றாம். பாங்கு முறியவில்லை.
தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு!

திருமணம்

மாதிவள் இளவளவில் வாழ்தல் இலைனும்
காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்
திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை
நெஞ்ச இரும்பும் நெஞ்கும்! மணம்பெறும்!

புணச்சி இன்பம் கருதாப் பூவையின்
துளைப்பாடு கருதும் தாயோன், திருமணச்
சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை
இருப்பினும் அதனை மேற்கொள்ள இல்லை.
அஃது திருமணம் அல்ல ஆதலால்!

என்தன வறிந்து தன்செங் காந்தன்
அரும்பு விரற்கிளி அலகு நகத்தால்
நன்று சொறிவாள் என்று கருதி
மணச்சட்ட தத்தால் மடக்க நினைப்பது
திருந்திவரும் நாட்டுக்குத் தீபாடுத் துக்காட்டு
மங்கையர் உலகின் மதிப்பக்குச் சாவுமணி!
மலம்மு டத்தான் மலர்பறித் தென்னனில்
குளிர்மலர்ச் சோலை கோவென் றழாதா?

திருமண மின்றிச் செத்தான் அந்தச்
சில்லிட்ட பின்ததுக்குத் திருமணம் செய்ய
மெல்லிய வாழைக் கன்றுவெட்ட ஹவுது
புரோகி தன்புரட் ஹால்! அதனைத்
திராவிடர் உள்ளம் தீண்டவும் நானுமே!

கருத்துரைப் பாட்டு

தலைவன் கூற்று

(வேந்தவிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலைவன் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து’ என்று கூறுவது.)

நாயின்று சென்று நாளையே வருவோம்;
வீழும் அருவிபோல் விரைந்துகேர் நடத்துவாய்;
இளம்பிறை போல் அதன் விளக்கொளி உருளை
விண்ணவிழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
காற்றைப் போலக் கடிது மீள்வோம்;
வளையல் நிறைந்த கையுடை—
இளையளை மாண்புற யான்மனைந் துவக்கவே.

(குறுந்தொகை 189-ஆம் பாடல். மதுரை
ஸமுத்துப் பூதன்றேவன் அருளியது.)

தலைவி கூற்று

(தலைவனை நினைத்துத் தான் துயிலா
திருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.)

ஆர்ப்பறும் இடிசீர் கார்ப்பருவத்தைக்
கொள்ளவையின் மனந்த மூல்லைக் கொடியின்
சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியளன்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!

(குறுந்தொகை 186-ஆம் பாடல். ஒக்கர்
மாசாத்தி அருளியது.)

தோழி கூற்று

(தலைவன், தலைவியை மணம் புரியாமல்
நெடுநாள் பழகி, ஒருநாள் வெலிப்புறத்
திலே வந்து நிற்கிறான்! அவன் காதில்
விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகி
ராள் தோழி: “தலைவன் நட்பினால் உன்
தோள் வாடினாலும் உன் அன்னை அது
குறைத்து விடவில்லை” என்று.)

மின்கு நீல்கொடி வளர்மலைப் பாங்கில்
இரவில் முழங்கிக் கருமுகில் பொழிய,
ஆண்குரங்கு தாவிய சென்கிளைப் பலாப்பழம்

அருவியால் ஊர்த்துறை வரும்பழிற் குன்ற
நாடனது நட்புநின் தோன்ற
வாடச் செய்யினும் அன்பைமாய்க் காதே!

கதவு பேசுமா?

காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்,
ஏதும் உரையாமல் இருவிராவை விட்டு
தெருக்கதவில் ஊன்றினான் “திறந்தேங்க” என்றோர் சொல்
வரக்கேட்டான். ‘ஆஆ மரக்கதவும் பேசுமோ?

என்ன புதுமை’ என்றங்க மறுநொடியில்
சின்னக் கதவு திறந்த ஒலியோடு
தன்னருமைக் காதவியின் தாவுமஸர்க் கைநுகர்ந்தான்!
புன்முறுவல் கண்குள்ளம் பூரித்தான், ‘எனவே மு

தட்டுமுன்பு தாழ்கிறந்து விட்டாயே’ என்று உரத்தான்.
விட்டுப் பிரியாதார் மேவும்சூரு பெண் நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேசுத. தெருவில்
கருமரத்தாறு செய்த கதவு.

தீராவிட நாடு

இனப்பெயர்

‘இனப்பெயர் என்’ என்று பிறன் என்னக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லவாணா மதிழ்ச்சியாம்.
‘நான் தான் திராவிடன்’ என்று நவில்கையில்
தேவ்நான் நாவெல்லாம்! வான் தான் என்புகழி!

‘முன்னாள்’ என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் ‘தீராவிடன்’ ஒளிசெய்கின் றான்.
அன்னோன் கால்வழி யாகிய கொடர்கயிற்று
மறுமுனை நான்! என் வாழ்வின் கால்வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்கா வத்தின் கடைசியோ டிணைந்தது.

சீரத்தியால், அறத்தால், பெழுமையால் வையப்
போர்த்தி றத்தால் இயற்கை புனைந்த
இருபிரி நான்! என் ஊயிரினம் திராவிடம்।
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி!
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
‘தீராவிடன்’ ஆவின் சிறிய வித்தே!
இந்நான் வாழ்வுக் கினிதினி தாகிப்
பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
உன் இனப்பெயர் தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இனபம் விளைவதாம்.

கடந்த காலப் படம் இது:
 அட்டே வடபெருங் குன்றமும் இல்லை!
 அல்விடம் நீர்ப்பாப்பு—ஆழ்கடல் உள்ளதே!
 அப்பெருங் கடல்அலை, அழகிய விந்திய
 வெற்பின் வடபுறத்து விணையா டின :வ!
 மேற்கு—அராபிக்கடல் சிழக்கு வங்கக் கடல்
 இல்லை! என்ன வியப்பு இது!
 ஆபி ரிக்கமும், ஆத்திரே வியமும்
 குமரி ஆறுபாய் குளிர்தென் மதுரையும்
 இடையீ டின் றி நெடிது கிடந்த
 ‘தொடித்தோன் வையம்’ தோன்றக் கண்டேன்,
 அங்குக் கண்டேன்:
 தென்மது ரைத்தமி ஸின்முதற் கழகம்!
 அதன்பாற் கண்டேன்:
 ஆண்ற முத்தமிழ் அறிஞர் பல்லோரை.
 நான்னூர் திராவிடன்; நனிமகிழ் வுடையேன்!

நொடித்தோன் வைய நெடிய வானில்,
 உடுக்கள் போற்பல உயர் நா உகஞும்
 அவற்றிடைத் திகழும் அழகு முழுமதித்
 தென்மா மதுரையும் திகழ்வதாகப்—
 பெருநா வத்தின் இருக்கெட்டத் தமிழ்றிவு—
 திராவிடர் கொண்டு சேர்க்கின் றாரே.

என்னே! என்னே!
 வடக்குக் கடல்நீர் தெற்கிற் பாய்ந்ததே!
 தொடித்தோன் வையத் தூயநா உகளில்
 சிற்சில வற்றைச் சீற்றிமுங் சிற்றே!
 அத்தென் பாங்கினர் அடைந்தனர் இங்கே
 மீண்டும் தெற்கில் சண்டிற்று வெள்ளம்!
 மற்றும் சிற்சில மண்ணகம் மறைந்தன.
 என்னே கொடுமை!

அங்குளார் இங்கு வந்தனர் அவற்றியே
 ‘தெய்’ என்று செப்பும் தீழுதல் ஜெந்தில்
 நீர் ஒன்று—அடிக்கடி நெடுநிலம் விழுங்கலாஸ்
 திதறி வந்த தென்புலத் தாரை
 ஒம்பும்நாள் இடைவிடாது—உள்ளா யிற்றே!

கடற்கிழக் கிடந்த வடபெரும் பனிமலை
 மேற்றோன் நூம்படி மிகுபெருங் கடல்நீர்
 தென்பால் ஜயகோ சீறி வந்ததால்
 கொடித்தோன் வையமே படிமிசை மறைந்ததே
 இன்று தென்கடவில் இலங்கை முதலால்
 ஒன்று மில்லை,
 மேற்கிடம் அரபிக் கடலும்
 கிழக்கிடம் வங்கக் கடலும்
 அன்றிவெறில்லை.

வடபெரும் பணிமலை மண்மேற் ரோன்ற
அங்கிருந்து விந்தியம்ஆம் குன்றம் மட்டும்
நிலப்பரப் பானது!

திகழ்விந் தியத்தின் தென்னாட்டுத் திராவிடர்
அங்கும் குடிபுகுந் தழுக செய்தனர்.

ஆரியர் கால்நடை அணமய வந்தவர்,
பணிவரை யடுக்க நனிபெரு நிலத்தில்
தங்கினர். தங்கித் தங்கள் வாழ்வையும்
மொழியையும் தயிழால் ஒழுங்கு செய்தனர்.
வடபால் இருந்துதென் குடபால் வந்த
ஆரியர் சிற்சிலர்

குடமலைச் சாரல் அடைந்தார் ஆதவின்
குடமலை தன்னைக் குடமுனி என்றனர்.

ஆரியர் இங்குச் சீரிய தமிழில்
அறிவு பெற்றனர் அதிகா ரத்தின்
விருப்பால் நாடெடாறும் விளைந்தனர் குழ்ச்சிகள்.

இடைத்தமிழ்க் கழகம் கடைத்தமிழ்க் கழகம்
முதற்பெருவு கழகம் ஆகிய
எவற்றிலும் தமிழபெயர் ஏற்றித் தம்மைத்
திராவிட இனத்திற் சேர்ந்தோர் போலக்
காட்ட முயன்றனர் அன்றோ
திராவிடன் நான்! என் பெருமை
இராவிடம் இல்லை மகிழ்ச்சி பெரிதே!

திராவிடன்

திராவிடன் கடமை

மனவிட்டைத் திறப்பாய்—சாதி
மதக்கத வுடைத்து) (மனவிட்டை)

இனமான திராவிடர் பண்பின்
எழில்காண உணர்வு விளக்கேற்று (மனவிட்டைத்)

புளைச்சுருட் இக்குப்பை	அன்றோ—பழம்
புராண வழக்கங்கள்	யாவும்?
இனிமேலும் விட்டுவைக்	காதே
எடுதுடைப்பத்தை இப்	போதே
தனி உலகை ஆண்டவனை	முன்னாள்
தன்மானம் இழந்திடாதே	இந்தாள் (மனவிட்டை)

வடநாடு தென்னாட்டை	லீழ்த்துச்—செய்த
வஞ்சங்கள் சிறிதல்ல	தமிழி
இடைநாளில் மட்டுமோ?	சென்ற
இரண்டாயிரத் தாண்டு	பார்த்தார்
விடுவாயாடாதனை	லத்தை—உன்
விடுதலை திராவிடர் விடுதலையி ஹண்டு (மனவிட்டை)	

அது முடியாது

கோட்டை நாற்காலி இன்றுண்டு—நாளை
கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.
கோட்டை நாற்காலி...

கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மட்மையாம் செய்கை
கோட்டை நாற்காலி...

காட்டை அழிப்பது	கூடும்—அலை
கடலையும் தூர்ப்பது	கூடும்
மேட்டை அகழ்வதும்	கூடும்—விரி
விண்ணை அளப்பதும்	கூடும்
ஏட்டையும் நாலையும் தடுப்பது	கூடும்—உரிமை
என்னத்தை மாற்றுதல் எப்படிக்	கூடும?
	கோட்டை நாற்காலி...

அடக்குமுறை செய்திடல் முடியும்—கொள்கை	கூடும்—அலை
அழிக்குமுறை எவ்வாறு	முடியும்?
இடுக்கிஸிறை காட்டுதல்	முடியும்—உணர்
வொடுக்குதல் எவ்வாறு	முடியும்?
திடுக்கிடச் செய்திடும்	உன்னை—இத்
திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்?	
	கோட்டை நாற்காலி...

பிரிவு தீது

கேரளம் என்றுபி ரிப்பதுவும்—நாம்
கேடுற, ஆந்திரம் பியப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் குழ்ச்சி அண்ணே—அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

கேரளம் என்னல்தி ராவிடமே—ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே—வேறு
இராதெனல் உண்ணம் அண்ணே.

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும்—அலை
சேர்ந்திடும் கண்ணடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர்நா டாமோ?—அலை
வடவர்நா டாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும்—அவை
சேர்ந்திடும் கண்ணட நன்மொழிகள்
அந்தமிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல் லாமோ—அவர்
வேர்வந்தசொல் லாமோ?

உணரவில்லை

உணரச் செய்தான் உன்னை—அவன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொழியும்

உணரச் செய்தான்...

தண்ணெல்த தொழுவோன் உய்வென் கின்றான்—உனைத்
தண்ணில் தள்ள வழிபார்க் கின்றான்.

உணரச் செய்தான்...

முனுமுனு வென்றே மறைவிற் சென்றே
முட்டாள முட்டாள திராவிடன் என்றே
பணிமனை ஆட்சி பட்டம் யாவும்
பார்ப்பானுக்கே என்றுபு கண்றே.

உணரச் செய்தான்...

நானிலம் ஆண்டான் திராவிடன்
நான்மேல் என்றான் பார்ப்பான்
ஏனவன் காலில் வீழ்தல்
எண்ணில் கோடி மக்கட்

அந்தாள்
இந்தாள்
வேண்டும்?
குறவே.

உணரச் செய்தான்...

அடியை நத்திப் பிழைத்த
ஆளப் பிறந்த தாய்ச்சொல்
துடியாய்த் துடித்தான் உன்றன்
தூளாய்ச் செய்துணை ஆளாக்

பார்ப்பான்
கின்றான்
ஆட்சி
கிடவே.

உணரச் செய்தான்...

உயிர் பெரிதில்லை

ஒருவன் உள்ள வரையில்—குருதி
ஒரு சொட்ட உள்ள வரையில்.

ஒருவன் உள்ள வரையில்...

திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச்
சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன்

ஒருவன் உள்ள வரையில்...

பெரிது மானம்! உயிர்பெரி
பெற்ற தாணயப் பிறராள
திராவிடன் அல்லன்! திராவிடன்
தீயை செய்து பார்க்கட்டும்

தில்லை!
விடுவோன்
அல்லன்!
ஆள்வோர்!

ஒருவன் உள்ள வரையில்...

அடித்தோன் அடிப்பட நேர்ந்ததில் வலகில்
ஆள வந்தார் ஆட்படல் உண்டு
நெடிய திராவிடம் எங்களின் உடைமை
நிறைவணர் வண்டெங்கள் பட்டாள முண்டு!
ஓருவன் உள்ள வரையில்...

வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?
வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?
அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை
ஆள்வலி தோல்வலிக் குப்பஞ்சம் இல்லை!
ஓருவன் உள்ள வரையில்...

இனி எங்கள் ஆட்சி

தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது! மாளும்! தன்னினம்...

இந்நிலம் திராவிடம் ஆண்டார்
இறந்தநாள் வரலாறு காண்க. தன்னினம்...

மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய
மன்னவன் திரவிட மன்னன்—எதிர்
வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோன்
திராவிட மன்னவன் தோனே!
சின்ன நினைப்புகள் தம்மான மற்ற
செயல்களை இனி விட்டு வையோம். தன்னினம்...

திரவிடப் பெருங்குடியில் வந்தவன் திரவிடத்
திருநாடு பெற்ற செய்தான்—இத்
திரவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை
தேடினான் எனிலவன் நாய்தான்!
எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை
இனி எங்கள் ஆட்சி இந் நாட்டில் தன்னினம்...

தமிழனுக்கு வீழ்ச்சியில்லை!

தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்து
தாழ்வதில்லை. தமிழ்நாடு, தமிழ் மக்கள்.
தமிழ்னனும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்தாளும் இருந்ததில்லை!
தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ் னுக்குத்
தடைசெய்யும் நெடுங்கண்றும் தூளாய்ப் போகும்!
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை
தமிழுத்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ?

தமிழகத்தில் மலைபோன்ற செல்வத் தாரும்,
தம் ஆணை பிறர்ஏற்க வாழு வாரும்,
தமிழர்க்கோ தமிழுக்கோ இடையூ நொன்று
தாம்செய்து வாழ்ந்ததான் மலையே ரிற்றே!
உமிழ்ந்தகிறு பருக்கையினால் உயிர் வாழ் வாரும்
உரமிழுந்து சாக்காட்டை நண்ணு வாரும்!
தமிழ் என்று தமிழரான்று சிறிது தொண்டு
தாம்புரிவார் அவர் பெருமை அரசர்க் கில்லை!

இருதமிழன் தமிழர்க்கே உயிர்வாழ் கின்றான்;
உயிர்வாழ்வோன் தமிழர்க்கே தனைக்கின்றான்;
அறியபெருஞ் செயலையொம் தமிழ்நாட் டன்பின்
ஆழத்தில் காணுகின் நான்! தமிழன், இந்நான்.
பெரிதான திட்டத்தைத் தொடங்கி லிட்டான்;
‘பிறந்தளார் தமிழரினார் ஆதல் வேண்டும்,
வருந்தமிழர் வையத்தை ஆளவேண்டும்’
வாழ்க்கதமழ் இவ்வையம் வாழ்க நன்றே!

அந்தாளின் இவக்கியத்தை ஆய்தல் ஒஸ்ரே
அரும்புலமை எனும்மட்டமை அகன்ற திங்கே!
இந்தாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி
எழுத்தெழுத்துக் கிள்ப்பேற்றிக் காலைத் தோறும்
தென்நாட்டின் தேவைக்குச் சுட்டர யேற்றிக்
காலியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு
பொன்னான கலைப்பேற்று என்று சொல்லும்
புகழேற்றி வருகின்றார்—அறினார் வாழ்க!

தமிழன்

அறியச் செய்தோன் தமிழன்
அறிந்த அனைத்தும் வையத்தார்கள்

அறியச் செய்தோன்...

செறிந்து காணும் கலையின் பொருளும்
சிறந்த செயலும் அறமும் செய்து
நிறைந்த இன்ப வாழ்வைக் காண
நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள்

அறியச் செய்தோன்...

காற்றுக் கணல்மண் புன்றும், வானும்
தமிழன் கணவும் திறழும் கூட்டி
நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய
நவின்று, நலின்று, நவின்று முன்னாள்

அறியச் செய்தோன்...

எங்கும் புலமை எங்கும் விடுதலை
எங்கும் புதுமை கண்டாய் நீதான்!
அங்குத் தமிழன் திறமை கண்டாய்!
அங்குத் தமிழன் தோளே கண்டாய்!

அறியச் செய்தோன்...

பகை நடுக்கம்

தமிழர் என்று சொல்வோம்—பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற்—கொடியை
ஏற வைத்த நாங்கள்

தமிழர் என்று...

நமத டாஇந் நாடு—என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமக்கிந் நாட்டு மக்கள்—என்றே
தாக்கடா வெற்றி முரசை!

தமிழர் என்று...

எந்த நாளும் தமிழர்—தம் கை
எந்தி வாழ்ந்த தில்லை
இந்த நாளில் நம் ஆணை—செல்ல
ஏற்றடா—தமிழர் கொடியை.

தமிழர் என்று...

வையம் கண்ட துண்டு—நாட்டு
மறவு வாழ்வு தண்ணப்
பெய்யும் முகிலின் இடிபோல்—அட்டே
பேரிகை முழக்கு.

தமிழர் என்று...

கூவாய் கருங்குபிலே

எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடு வாய்மை பொலிந்திடுக என்றேதீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குபிலே கூவாயே.

கண்ணடம்பெத ஹுங்குமலை யாளம் களிதுஞ்சுவம்
முன்னடைந்தும் மூலாது மூளபகைக்கும் சோராது
மன்னும் தமிழ்தான்இவ் வையத்தை யான்க எனக்
கண்ணற் குரவெடுத்துக் கூவாய் கருங்குபிலே.

வராதெனச் சொன்னாரும் வருந்தக்கண் ஆட்சி
இராத இடமில்லை என்றநிலை நாட்டத்
திராவிட நாடு சிறைநீங்க என்று
குரவே முரசாகக் கூவாய் கருங்குபிலே.

உண்ணல் உடுத்தல் உயிர்த்தல் எனச் செந்தமிழை
நண்ணலும் ஆம்ஏன்று நாட்டுக் கேறுமொழி
எண்ணல் திறாவல் இலாதுகல்வி கட்டாயம்
பண்ணல் பயண்ணறு கூவாய் கருங்குபிலே.

செந்தமிழூசு, செந்கமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ள த்தில், வையம் நடுதடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.

இளைஞர் துடிக்கின்றார் தமிழின்னிலை எண்ணிக்
கிளைஞர் அடைகின்ற கேடுபொறார் இங்கு
விளையாட வேண்டாமே ஆளவந்தார்! வாழ்வின்
கணைநீக் குகள்று கூவாய் கருங்குயிலே

பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும்
ஆவலோடு வெரின் றறித்திருந்தும் ஆளவந்தார்
மேலோடு பேசி விடுவரோல் அவ் வாட்சி
சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே.

தமிழர்களின் எழுதுகோல்

கருத்தாற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்
கண்டதைமேற் கொண்டெடுமுதிக் கட்டுரையாக் குங்கால்
தெருத்தாற்றும்; ஊர் தூற்றும்; தம்முளமே தம்மேற்
சிரிப்பள்ளித் தூற்றும்! நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?
தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால்
சரசரெனக் கருத்தாறும் மனப்பழக்கத் தாலே!
இருக்கும் நிலை மாற்றாறுரு புரட்சிமனப் பான்னை
ஏற்படுத்தல், பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடவாம்.

விருப்பத்தை நிறைவேற்ற முயவுங்கால் வையம்
வெறுந்தோற்றம் என்னும்ஒரு வேதாந்தப் பேச்சேன்?
மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொண்ற
மட்டமுற கருத்துக்கள் இப்போது வேண்டாம்
உரத்தினிலே குண்டுபுகும் வேண்டியிலும் மக்கள்
உயிர்காக்கும் மனப்பான்னை உண்டாக்க வேண்டும்?
பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள்
பிறர்தமரின் நெண்ணுவது பேதமையே அன்றோ!

பொதுமக்கள் நலம் நாடிப் பொதுக்கருத்தைச் சொல்க!
புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்னை
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்ரோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?
ஏற்றசெயல் செய்தற்கும் என் அஞ்சவேண்டும்?
உதிரத்திடுக பொன்மலர்கள் உயர்வககள், நன்றே
உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும்.

இசைத் தமிழ்

மேசை விளக்கேற்றி—நாற்காலி
மீதில் அமர்ந்தேநான்

ஆசைத் தமிழ்படித்தேன்—என்னருமை
அம்மா அருசில்வந்தார்

மீசைத் தமிழ்மன்னர்—தம்பகையை
வென்ற வரலாற்றை

ஓசை யுடன்படித்தேன்—அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!

செந்தமிழ் நாட்டினிலே—வாழ்கின்ற
சேயிழை யார்எவரும்

வந்த விருந்தோம்பும்—வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லுகையில்

அந்தத் தமிழ் அன்னையின்—முகத்தினில்
அன்பு பெருசியதை

எந்த வகைத்தரப்பேன்!—கேட்டபின்பும்
இன்னும்சொல் என்றுரைத்தார்!

கிட்ட நெருங்கிணைப்—பின்னாய் என்று
சென்றி நறுந்தேனைச்

சொட்டு வதைப்போலே—வாய்திறந்து
சொல்லொரு பாடல்னரார்

கட்டிக் கரும்பான—இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்

எட்டு வகைச் செல்வமும்—தாம்பெற்றார்
என்னைச் சுமந்துபெற்றார்!

சிறுத்தையே வெளியில் வா

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எவினன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புளினைச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறைக விரி, எழு!

சிங்க இளைஞரே திருப்புமுகம்! திறவிழி!

இங்குள் நாட்டுக் கிழிதழுதை ஆட்சியா?

கைவிரித் துவந்த கயலர், நம்மிடைப்

பொய்வி ஏத்துநம் புலன்கள் மறைக்குத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள் உரிமை தமக்கென் பார்வனில்,
வழிவழி வந்துவன் மறத்தும் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுஷ!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேனம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிற் மரபே
கையிருப்பைக் காட்ட எழுந்திரு।
குறிக்கும்ஹன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுகளை நல்கிட எழுந்திரு!
பொன்மொ மீக்குந் புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர! வாழ்வை யயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞரே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்கதிராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!

தீவாளியா?

நரகளைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசரன்என் நவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?—
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிவர்
பன்னு சின்றார் என்பது பொய்யா?
இலவக ஸனநாம் என்ன வேண்டும்.
என்னா தெத்தும் நன்னூல் தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு சென்னினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
'உணக்கெது தெரியும், உள்ளநா ஸல்லாம்
நினைக்குது நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?'
என்றுகேட்பவனை, 'எண்டா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்' என்று
கேட்கும் நாள், மட்டமை கிழிக்கும் நாள், அறிவை
ஹட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீவாளி ஆயின் சின்று விடுவிரே!

பன்னீர்ச் செல்லம்

மார்புற அணைத்து நாதன்
 மங்கைக்குத் தந்த இனபம்
 சார்புநத் தேசம் தனணை
 மனத்தினனத் தழுவும் நேரம்
 தேரினில் இருந்த நாதன்
 மறைந்தனன் என்றால் நேயக்
 கார்குழல் மங்கை கொள்ளும்
 கடுந்துயர்க் களவு முண்டோ?

இறைந்தநற் றமிழர் தம்மை
 இணைத்தசீர் இராம சாமி
 அறைந்தநல் வழியே இந்தி
 அரவினைக் கொன்றான் செல்லன்
 நிறைந்தநுத் தேணை நாட்டார்
 நினைந்துண்ணும் போதே அவ்னோன்
 மறைந்தனன் என்றால் யார்தாம்
 மனம்துடி துடிக்க மாட்டார்?

எல்லையில் ‘தமிழர் நன்மை’
 என்னுமோர் முத்துச் சோளக்
 கொல்லையில் பார்ப்பா ஜென்ற
 கொடுநரி உலவும் போது,
 தொல்லைநீக் கிட எழுந்த
 தூயிரில் பன்னீர்ச் செல்லன்
 இல்லையேல் படைத் தலைவன்
 இல்லைம் தமிழ்வேந் துக்கே.

ஆங்கில நாட்டில் நல்ல
 இந்திய அமைச்ச மூக்குத்
 திங்கிலாத் துணையாய்ச் சென்றான்
 சர் பன்னீர்ச் செல்லன் தான்மேல்
 ஒங்கிய வின்வி மானம்
 உடைந்ததோ ஒவிநீர் வெள்ளம்
 தூங்கிய கடல்வீழ்ந் தானோ
 துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள்.

பன்கெட்டுப் போன கான
 பாட்டுப்போல் தமிழர் வாழும்
 மன்கெட்டுப் போமே என்னும்
 மதிகெட்டு மானம் கெட்டும்
 என்கெட்ட தமிழர் பல்லோர்
 பாரிப்பனர்க் கேவ லாகிக்
 கண்கெட்டு வீழும் போதோ
 கடல்பட்ட தெங்கள் செல்லம்?

பன்னீர்ச் : செல்வம்

மார்புற அணைத்து நாதன்
 மங்காக்குத் தந்த இனபும்
 சார்புறத் தேகம் தன்னை
 மனத்தினைத் தழுவும் நேரம்
 தெரிவில் இருந்த தாதன்
 மறைந்தனன் என்றால் நேயக்
 கார்குழல் மங்கை கொள்ளும்
 கடுந்துயர்க் களவு முண்டோ?

இறைந்தநற் றமிழர் தம்மை
 இணைத்தசீர் இராம சாமி
 அறைந்தநல் வழியே இந்தி
 அரவினைக் கொள்றான் செல்வன்
 நிறைந்தஅத் தேனை நாட்டார்
 நினைந்துண்ணுய போதே அன்னோன்
 மறைந்தனன் என்றால் பார்தாம்
 மனம்துடி துடிக்க மாட்டார்?

எல்லையில் 'தமிழர் நன்மை'
 என்னுமோர் முத்துச் சோளக்
 கொல்லையில் பார்ப்பா வென்ற
 கொடுநிரி உலவும் போது,
 தொல்லைநீக் கிட எழுந்த
 தூயிலில் பன்னீர்ச் செல்வன்
 இல்லையேல் படைத் தலைவன்
 இல்லைனம் தமிழ்வெந் துக்கே.

ஆங்கில நாட்டில் நல்ல
 இந்திய அமைச்ச னுக்குத் தென்றான்
 திங்கிலாத் துணையாக்குத் தென்றான்
 சர் பன்னீர்ச் செல்வன் தான் மேல்
 ஓங்கிய விண்வி மானம்
 உடைந்ததோ ஒனிந்த் வெள்ளம்
 தூங்கிய கடல்வீழ்ந் தானோ
 துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள்.

பன்னீர்ச் செல்வம்
 பாட்டுப்போல் தமிழர் வாழும்
 மன்கெட்டுப் போமே என்னும்
 மதிகெட்டு மானம் கெட்டும்
 என்கெட்ட தமிழர் பல்லோர்
 பார்ப்பன்றுக் கேவ வாகிக்
 கண்கெட்டு வீழும் போதோ
 கடல்பட்ட தெங்கள் செல்வம்?

சிங்கத்தை நரிய டிக்கும்
 திறமில்லை எனினும் சிங்கம்
 பொங்குற்றே இறந்த தென்றால்
 நரிமனம் பூரிக் காதோ?
 எங்குற்றான் செவ்வன் என்றே
 தமிழர்கள் எங்கும் காலை
 இங்குற்ற பூனூல் காரர்
 எண்ணம்பூ ரிக்கிள் றார்கள்.

பண்யணித்தீரள்

அறம் செய்க

தொடங்குக பணியைத் தொடங்குக அறித்தை!
 கடவிலும், வாளிலும், கவினுறு நிலத்திலும்,
 வாழ்வுயிர் அணைத்தும், மக்கள் கூட்டமும்,
 வாழுமாறு—அன்பு மணிக்குடை யில்கிழி
 உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!

புலவர்கள் ‘உலகப் பொன்னி லக்கியம்’
 ஆக்கினார்! மறவரோ, அறிவு—அறி யாமையைத்
 தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
 கண்கள் முடாமல் எண்டிசை வைத்தும்
 வண்ணகையை இடப்பிருத்து வாளில் வைத்தும்
 அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!

தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
 இடும்நம் தாணை ஏற்று நடக்கவும்
 தடங்கற் கவரும் சாய்ந்துது ளாகவும்
 தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
 தடம்பெருந் தோளால் தொடங்குக ‘பணியை!’

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
 கந்தக லீட்டில் கணவின் கொள்ளிகள்;
 சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
 தமிழகம் வையத் தலையாய்
 அமையத் தொடங்குக ‘அறம் இன்பம்’ என்றே!

கற்பணை உலகில்

எண்சீர் விருத்தம்

தெருப்பக்கம் கண்டறையில் இருந்தேன்; மேசை
 சிறியதொரு நாற்காலி, தலீர மற்றும்,
 இருந்துடைம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,
 எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று

வருவதற்குச் சண்னல்லன்டு சிறிய தாக;
மாலை, மணி ஜந்திருக்கும் தனியாய்க் குந்தி.
இருதடவை வெளியினிலே பார்த்தேன். அங்கே
இருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்!

நெஞ்சத்தில் 'அவள்' வந்தாள்; கடைக்கண்ணால்ளன்
நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள் பின்னார்;
கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்
காட்டினாள்! பூமவர்ந்த சூந்தல் தன்னில்
மிஞ்சமெழில் காட்டினாள்! அவளதன் கோபம்
மிகலாபம் வினைத்ததன்றோ என்ற னுக்கே!
'அஞ்சகமே வா' என்று கெஞ்சி னென்றான்
அசைந்தாடிக் கைப்புறுத்தில் வந்து சாய்ந்தாள்.

இல்லவகம் ஏகாந்தத் தின்வி ரோதி!
இதோபாராய் பிச்சைனன் ஒருத்தி வந்தாள்.
திவ்வியமாம் ஒரு சேதி என்று சொல்லித்
தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க!
'வவவங்'வென் நொருகிழவி வருவாள், உன்றன
மணநாளில் என்னை அழை என்று சொல்வாள்!
ஒவ்வொன்றா?—என்செயலாம்! நீயும் நானும்
உயர்வாளில் ஏறிடுவோம் 'பறப்பாய்' என்றேன்.

மங்கிகையன் அரும்புபோல் அலகும், நல்ல
மாணிக்கக் காலும், மணிவிழியும், பால்போல்
துவ்வியவென் சிறகும்பற்ற பெண்பு நாவாய்த்
துவங்கினாள். நானும்துண் புறாவாய்ப் போனேன்
அல்லவற வான் வெளியில் இருவர் நாங்கள்;
அநாயாச முத்தங்கள்; கணக்கே யில்லை;
இல்லைஎன்று சொல்வாமல் இதழ்கள் மாற்றி
அவசாய்ந்த அழுதன்போம்; இன்னும் போவோம்.

பொன்னிறத்துக் கதிர்பாயும் முகிலிற் பட்டுப்
புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல்
யின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து
விரிக்கும் இருள்! இருள்வானம் ஒளிவான் ஆகச்
சென்னியைன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே
சிறதினாடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்!
என்னை அறி யேன்! தன்னை அறியாள்! பின்னர்
இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்!

'பாரதநாட் டாரடிநாம் வாவா' என்றேன்.
பழஞ்சாமான் சிறு மேசைக் கண்ட றறக்குள்,
ஒரண்டை நாற்காலி தன்னில் முஸ்போல்
உட்கார்ந்த படியிருந்தேன். பின்னும் உள்ளம்
நேர்ச்சுடிப் பறக்காமல் பெண்டு, பள்ளை,
நெடியபல தொந்தரைகள், நியதி அற்ற
பாரானும் தலைவர்களின் செய்கை எல்லாம்
பதட்டமுடன் என்மணத்திற் பாய்ந்த தல்லே.

குழங்கத்

மெல்லென அதிர்ந்த மின்னல், அஞ்சச்
செல்லக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா மூழ்ப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்பறிம் கண்ணால்
முதுவையத்தின் புதுமை கண்டகோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுவளச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதவையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மிகிழவேண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருக்கமாட் டோமோ?
செம்பவ முத்துச் சிமிழ்சாய்ந்த அழுதாய்ச்
சிரித்தது, பின்னை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!

தொழில்

தொழிலே வாழிந்தீ! தொழிலே வாழிந்தீ!
எழிலை உவகம் தழுவும் வண்ணம்
ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைக்
தொழிலே வாழிந்தீ! தொழிலே வாழிந்தீ!

இந்தவான், மண், கணல், ஏரி, வளி, உருப்படா
அந்தநான் எழுந்தார் “அசைவினால்” வாணொடு
வெண்ணி லாவும், விரிக்கிரி தானும்,
எண்ணிலா தனவும் எழுந்தன வாகும்.
அனுத்தொறும் இயங்கும் அவ்வசைவியக் கத்தைத்
துணிப்பிலா இயற்கையின் தொழிலெணச் சொல்வார்.
அழியா இயங்கும் அவ்வசைவே மக்களின்
தொழிலுக்கு வேரெணச் சொல்லினும் பொருந்தும்.
ஆயிறும் உண்ணிடம் அதுசிறந்த தன்று
தாயினும் வேண்டுவது தந்திடுந் தொழிலே!

மக்களின் தேவை வளர்ந்திடும் அளவுக்குத்
தக்க வாரு தனிர்த்திடு சின்ற
அறிவிலே தோன்றுவை; அறத்தொன் தழுவுவை;
மறுவிலாக் கருவியில் வாய்விட்டுச் சரிப்பை;
பொருள்பல நல்கி அப் பொருள்தொறும் கலைத்திறம்
அருள்புரிந்து குறைபாடகற்றுவை தொழிலே!
பசித்தவன் புசித்திடப் பறப்பது போன்றார்
அசைப்பிலா ஆவலும், அசைப்பிலா ஊக்கமும்
அடந்தோர் உண்ட்தம். ஆயிரம் ஆயிரம்
தடந்தோள் தழுவியே கடந்தனர் வறுமை!

தொழிலே காதுகொடு! சொல்வேங், எங்கள்
அதிர்தோள் உண்றன் அழகிய மேளி
முழுவதும் தழுவ முனைந்தன பார்நீ
அழகிய நாட்டில் அந்தாள் இல்லாத
சாதியும் மதமும் தடைசெயும் வலிவிலே
மோதுதோள் அனைத்தும் மொய்த்தன ஒன்றாய்!
கெண்டை விழியாற் கண்டுகொள் தொழிலே
வாராய் எம்மிடை வாராய் உயிரே
வாராய் உணர்வே வாராய் திறலே!

அஹ்பிலோம் இருப்புக் கலப்பை துடைத்தோம்;
மனையெனச் செந்தெல் வழங்கலம் தோனில்வா!
கரும்பா வலக்குக் கண்ணெலாம் நெய்யி
இரும்பா வலக்கு வரும்பழு தகற்றினோம்
பண்டம் இந் நாட்டிற் பல்க மகிழ்ந்துவா!

குட்டி குப்பும் துளியும் போளாம்
தோட்கூட்டத்தில் தொழிலுன் வள்ளமை
சேர்வது நாங்கள் விடுதலை சேர்வதாம்!
யாழும் நீயும் இரண்டாக் கலப்பின்
தூய்மை மிக்க தொழிலா ஸிக்கியாம்;
சுப்பல் முடைவோம் கப்பல் கட்டுவோம்
புநாறு தித்திப்புத் தேனாறு சேர்ப்போம்
வானுர் திபானில் வையம் ஆள்வோம்

ஜயப் படாதே! அறிவு புகட்டும்
வையநால் பலஎம் மனத்தில் அடுக்கினோம்
மாசுதவிர்ந்தோம்; மாசிலா மணியே
பேசு; நெருங்கு; பின்னதோ ளொடுதோள்;
இன்பம்! இன்பம்!! இதோபார் கிடந்த
துண்பம் தொலைந்தது! தொலைந்தது மிடிமை!
வாழிய தொழிலே! செந்தமிழ்
வாழிய! வாழிய வண்டமிழ் நாடே!

குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை

கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு
விட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!
யாழ்ந்ரம்பு தெறித்த இன்னிசை போலக்
கிச்சக் கிச்சென்று கூக்கவிட்டது.

சுடுகு விழியால் தடவிற்றுத் தாவை
தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!

தும்பைப் பூவின் துளிமுனை போன்ற
சிற்றடி தக்தித் தீநிது, சிறிய
இறக்கையால் அதற்குப் பறக்கவோ முடியும்!

மின் இயக்க விசிறி இறக்கையால்
சுரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது.
கல்வி சிறிதும் இல்லாத் தனது
செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி.
“இப்படிவா” என இச்சீச என்றதே!
அப்படிப் போவதை அறிந்து துடித்ததே!

கரிக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன!
தாக்கலும் கொலையும் தலைவிரித் தாடின;
அல்லல் உலகியல் அனுவன வேணும்
கல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம்
என்றது! துடித்த தெங்கணும் பார்த்தது!
மேவிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப்
பஞ்சபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே!
எழுந்து வாவும் இளங்குழந் தத்தை
இழுந்து போக நேரும்
குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே!

சங்கங்கள்

சங்கங்களால்—நல்ல
சங்கங்களால்—மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

சிங்கங்கள் போல்—இளாஞ்
சிங்கங்கள் போல்—பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்த்திட லாலே
பொங்கும் நிலா—ஒளி
பொங்கும் நிலா—எனப்
பூரிக்கும் தெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை

மங்கிடுமோ?—உள்ளம்
மங்கிடுமோ?—என்றும்
மங்காது நல்லறி ஏம்தெளி ஏம்வரும்

சங்கங்களை—நல்ல
சங்கங்களை—அந்தச்
சட்டதிட் டங்களை முச்சென வேகாக்க!

அங்கம் கொள்க!—அதில்
அங்கம் கொள்க!—எவ்வில்
அன்பினை மேற்கொண்டு முன்னின் றுழைத்திட
எங்கும் சொல்க!—கொள்கை
எங்கும் சொல்க!—இதில்
எதுத டைவந்த போதிலும் அஞ்சற்க!

தங்கத்தைப் போல்—கட்டித்
தங்கத்தைப் போல்—மக்கள்
தங்களை என்னுக! சங்கங்க விற்சேர்க்க
தங்கத்தைப் போல...

கொள்கை இல்லார்—இரு
கொள்கை இல்லார்—மக்கள்
கூட்டத்தில் இல்லை! சங் கங்களின் சார்பினைத்
தள்ளுவதோ?—மக்கள்
தள்ளுவதோ?—சங்கத்
தாய்வந்து தாவும் தளர்க்கையைத் தீதென்று
விள்ளுவதோ?—மக்கள்
விள்ளுவதோ?—மக்கள்
வெற்றியெல் லாம்சங்க மேஸ்மையி லேக்ஸ④

கொள்ளுகவே—வெறி
கொள்ளுகவே—சங்கம்
கூட்டிட வும்கொள்கை நாட்டிட வும்வெறி
கொள்ளுகவே...

சாதி மதம்—பல
சாதி மதம்—தீய
சச்சர வுக்குள்ளே பேத வுணர்ச்சிகள்
போத்துதயே—மக்கள்
போத்துதயே—அறிப்
போக்கிடும் மூடவ முக்கங்கள் யாவும் இல்

லாத இடம்—தீதி
லாத இடம்—பீநாக்கி
யேடிடு தேஇந்த வைய இலக்கியம்!
ஆதவினால்—உள்ளமை
ஆதவினால்—சங்கம்
அத்தனை யும்அதை ஒத்து ந!—த்துச!

உள்ளத்திலே—நல்ல
உள்ளத்திலே—ஏழுந்
தூரி வரும்கொள்கை யாகிய பைம்புனல்

வெள்ளத்திலே—இன்ப
வெள்ளத்திலே—இந்த
மேதினி மக்கள் நலம்பெறு வாரென்று
தள்ளத் தகாப்—பல
தள்ளத் தகா—நல்ல
சங்கங்கள் எங்கனும் நிறுவுவர் சான்றவர்!

பள்ளத்திலே—இருட்
 பள்ளத்திலே—வீழ்ந்த
 பஞ்சை கட்கும்சங்கம் நெஞ்சிற் சுடர்சுட்டும்
 சங்கங்களால்....

தாய் தந்தையர்—நல்ல
 தாய் தந்தையர்—மண்ணில்
 தாம்பெற்ற பிள்ளைகள் சங்கத்திற்கே என்ற
 நேயத்தினால்—மிக்க
 நேயத்தினால்—நித்தம்
 நித்தம் வளர்க்க! நற்புத்தி புகட்டுக!

ஆய பொருள்—உண்
 டாய பொருள்—முற்றும்
 அங்கங் கிருந்திடும் சங்கங்களுக் கென்றே
 தூய எண்ணம்—மிகு
 தூய எண்ணம்—இங்குத்
 தோன்றிடில் இனபங்கள் தோன்றிடும் ஞாலத்தில்.

குடியானவன்

அகவல்

ஏவாது படுக்கும் எண்சான் உடம்பை,
 நாலுசான் அகன்ற ஒலைக் குடிசையில்
 முழங்கால் மூட்டு முகம்வரச் சூருட்டி,
 வழங்கு தமிழரக வளைத்த வீல்வெளைக்
 ‘கிடப்பவன்,’ பகலெல்லாம் கடுக்க ‘உழைப்பவன்’
 ‘குடியா வென்’ எனக்கூற கின்றனர்
 முடிபுனை அரசரும், மிடிலொச் செல்வரும்!

அக்குடி யானவன், அரசர் செல்வரோடு
 இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை!
 அழிய நகரை அவன் அறிந் ததில்லை
 அறுச்வை உணவுக்கு—அனை வாழ்ந்ததில்லை
 அழிய நகருக்கு—அறுச்வை உணவை
 வழங்குதல் அவன்து வழக்கம்; அதனை
 விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்!

‘சமைத்தல்,’ ‘உழைத்தல்’ சாற்றும் இலற்றிடை
 இமைக்கும் நேராமும் இல்லை ஒய்வு—எனும்
 குடியா வெனன் குறுகிய காதில்
 நெடிய ஓர்செய்தி நேராய் வந்தது:
 ‘உலகிற் பெரும்போர்’ ‘உஸ்கைப் பெரும்போர்!’
 ‘உலகின் உரிமை உறிஞ்சும் கொடும்போர்’
 மூண்டது மூண்டது மூண்டது—ஆகையால்
 அண்டகை மக்கள் அவைவரும் எழுகு—
 அந்த ஏழையும் ஆண்டகை தானாய்!

ஓறுவன் ஆண்தகையை உற்றறி யத்தகும்
திருநாள் வாழ்க—எனக் செப்பினான் அவனும்!

அருமை மகனுக்கு—ஒருதாம் சேர்த்தல் போல்,
பெருங்கடல் அளக்கும் பெரும்போர்க் கப்பல்,
குண்டுகள்; கொடிய வண்டிகள், சாப்புகை,
வண்டெஸப் பறக்கும் வான் ஜவர்திகள்,
அனைய அனைத்தும் அடுக்கடுக் காக
மறைவினில் சேர்த்து வைத்த இட்லர்,
இறைமுதல் குடிகள் யார்க்கும் போர்வெறி
முடுக முடுக்கித் திடைரென எழுந்தான்!

பெல்ஜியம் போன்றுமுதல் நல்ல நாடுகள்
பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான்,
முடியரசு நாடு, குடியரசு கொள்ளள
முடியும் என்பதை முடித்த பிரான்சை
வஞ்சம், குழ்ச்சியால் மடக்கி ஏறி
அஞ்சாது செல்வும் அடியொடு பறித்தான்.
இத்தாலி சேர்த்தே இன்னல் குழுந்தவன்.
கொத்தாம் ஆசியாக கொள்கையை நாடும்
ஐப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான்
ஆங்கில நாட்டையும் அமெரிக் காலையும்
எரிக்க நினைத்த இட்லர் என்னுங்
'குருவி' நெருப்புக் குழியில் வீழுந்தது!

எத்தனை நாட்டின் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!
எத்தனை நாட்டில் இருந்தகா வாட்கள்!
அத்தனையும் சேர்த்து—அலைஅலை யாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்கள் வாழ்வின் மதிப்பு—இன்னதென,
ஒங்க வாழும் உறுதி இதுவென,
முதிய பெரிய முழுநிலத் திற்கும்
புதிய தாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!

உருசிய நாட்டின் உடைமையைக் கடமையை
மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை
உடலில் வைத்தே உயிரினால் காக்கும்
உருசி யத்தை இட்லர் உணர்கிலான்!

ஐப்பான் காரன் தன்கொடி நாட்ட
இப்பெரு நாட்டின் எழில்நகரங்களில்
குண்டெறி கிண்றான்; கொலையைத் தொடங்கினான்!

பண்டை நாள்மறத் தொண்டுகற் கண்டென
நாய்க்குட்டி நாடுகள் நன்று காணக்
காட்டிய தமிழகம் வகக்ட்டி நிற்குமா?
ஊட்டத் தோலை ஓலைத்தோ ளென்னுமா?

இந்த நாட்டின் இருப்பையும், முச்சையும்,
வந்துள பகையை வாட்டும் படையாய்
மாற்றி அமைத்து வைத்தனர் அன்றோ!
முகத்தைப் பின்னும் முன்னும் திருப்பாது
விடியுமுன் ஏருதின்வால் அடிபற் றிப்.பகல்
முடிவிலில் ஏருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடி யானவன் அருகிலிச் செய்தி
வளியச் சென்று வாயைத் திறந்தது!—

எழும் அரசர், செல்வர், எதிரிஇம் முன்றுக்கு—
உண்முக்க வேண்டும்அவ் வோலைக் குடிசை.
உச்சியி னின்றும் ஓராயிரம் அயக்கீழ்
வைச்ச கண்ணும் மாலைமேல் வழிதல்போல்,
அந்த நெஞ்சுச்தில் அயிரம் ஆண்டுமுன்
குனியப் புதைத்த அவியா மறக்கணல்,
அக்குடி யானவன் அழகிய தோளினும்,
விழியிலும் எழுந்து மின்ன, அவ் வேழை
எழுந்தான்; அவனுக்கு—இதற்குமுன் வைத்த
இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை
இவை, அவன் காலை இழுத்தன கடித்து!

மெத்தை வீடு, மென்னை ஆப்பிள்,
முத்தரிகி பாலில் முழுங்கிய சோறு,
விலைதந்து தன்புசம் விதைக்கும் ஆட்கள்,
இவற்றி னின்றுதான் இன்பழும் அறமும்,
துவங்கும் என்று சொல்லல் போய்ம்மை!

இதை அவன் கண்டதில்லை; ஆயினும்
அக்குடி யானவன் எழுந்தான்
நிற்க வில்லை; நிறைந்தான் போரிலே!

(வையப் போரில் ரஷ்யாவை ஜெர்மனி
தாக்கத் துவங்கியபோது எழுதியது)

மடமை ஒவியம்

பாரதத்தைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
படத்துன் நோக்கவிமானில்
போர்த்த அழக்குடை மாற்றமும், வேறு
புதுக்கலும் தொமோ?

காத்தது முன்னைப் பழங்குதை தான்னனில்,
கற்பணை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்குதை
பாரக்க மறுத்தார்கள்?

பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
 படங்களின் நோக்கமெனில்,
 நாமம் குழுத்திட வோஅறி வாளர்கள்
 புற்கலை கண்டார்கள்?
 தூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
 தொடங்கையில் செல்வரெலாம்
 தாமறிந் துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
 சந்திப்ப தேனும் உண்டோ?

நேர்மைஇ லாவகை இத்தனை நானும்
 நிகழ்ந்த படங்களெல்லாம்
 சீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத்
 திறத்திற் பிறந்திருந்தால்,
 ஓர் தமிழ்நாட்டில் உருசிய நாட்டையும்
 உண்டாக்கித் தீர்த்திடலாம்
 ஆர்செய்யும் புச்சாண்டி இங்குப் பலித்திடும்?
 அடிமையும் தீர்த்திடலாம்!

படத்தொழிற் பயன்

கேள்வி

நாறா யிரக்கணக் காக்க செலவிட்டு
 நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்
 மாறான எண்ணத்தை மட்டக் கணதகளை
 மக்களுக் கிந்தனர் அண்ணே—அது
 தக்கது வோபுகல் அண்டேன.

விடை

கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
 கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது!
 ஏற்றாக் கருத்தை இங் கில்லாக் கணதகளை
 ஏற்றின ரோஷவர் தம்பி?—இது
 மாறாதி ருக்குமோ தம்பி?

கேள்வி

தன்னருந் தொண்டினில் தக்கடோர் நம்பிக்கை,
 தாங்கருந் திங்கினில் நீங்கிடும் நல்லாற்றல்,
 என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை
 —என்றாக்கு வந்திடும் அண்ணே?—இங்
 கெழுத்தான ரேஅில்லை அண்ணே.

விடை

சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்த்து
செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள்
நன்னென்றி காணாத முதேவி தன்னையும்
நான்முகன் பெண்டென்பார் தம்பி—தொலைந்
தேன்னன்னும் பொய்க்கலை தம்பி.

கேள்வி

செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்!
தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடு மோகலை அண்ணே?—இங்கு
மாயும் படக்கலை அண்ணே.

விடை

அந்தக் தெலுங்கு மலையாளம் கன்னடம்
அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட
வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ
வாழ்த்துகநீ யிதைத் தம்பி—இதைத்
தாழ்த்துதல் தீயது தம்பி.

கேள்வி

அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி
அங்கி குப்பவர் பேசும் மொழிப்படி
செங்கைத் திறக்கால் திரைப்படம் ஆக்கிடில்
திமை ஒழிந்திடும் அண்ணே—நம்
செந்தமிழ் நேருறம் அண்ணே.

விடை

கங்குல், பகல், அதி காலையும் மாலையும்
காலத்தின் பேராய் விளங்குதல் போலே
இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெளால்
எவ்வாம் திராவிடம் தம்பி—இதில்
பொல்லாங்கொன் றில்லையே தம்பி!

வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்

தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ்சு சிறிய இரண்டடிகள்,
அன்னு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்மணர் வாகும்வண்ணம்

கொள்ளும் அறம், பொருள்
இன்பம் அனைக்கும் கொடுத்த திரு
வள்ளுவ வைப்பெற்ற
தாற்பெற்ற தேவுகம் வையகமே!

வெல்லாத தில்லை
திருவள்ளு வன்வாய் வின்னத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி வேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் சிந்திலத்தே!

தொன்னாற் படியில்லை!
திராவிடர் தூய கலைஞருக்கம்
பின்னாற் படியிற்
பெறும்படி இல்லை! பிழைபடியா
அந்தாற் படிதிரு
வள்ளுவன் தந்தன் ஆயிரத்து
முந்தாற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுவனக்
காட்டியே மக்கள் கடித்துலுமோர்
இன்னல் தராது
பருகுச சாரேவ சுவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலோன்றே!
வித்திப் பிழைக்கும்
உழவனும் வெந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நரன்மறைபோல்
அத்திப் பழுமன்று;
தித்திக்கும் முப்பழும் ஆம்படிக்கே!

இசைபெறு திருக்குறன்

கச்டறக் கற்க

பகவற் கிடை பகர்ந்த கஸ்னனை
நல்வட மதுரைக் கக்சென நவில்லர்;
திருக்குறள் அருளிய திருவள் ஞவரோ
தென்மது ரைக்கோர் அச்செனச் செப்புவர்.
இணைணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்!

இதனால் அறிவு தென்ன வென்றால்
இருவேறு நூற்கள், இருவேறு கொள்கைகள்,
இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு
உள்ள உணர்தல் வேண்டு மன்றோ?

சிதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளிவான் என்க!
அதுபோல் வள்ளுவர் அருளமைக் குறளை
எதனடிப் பட்டயில் இயற்றிசொர் என்றால்,
ஆரூர்க் கபிலர் அருளிய என்னுால்
அடிப்படை தன்னில் அருளினார் என்க!
என்னுால் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழி யாளர் வழங்கு கிண்றார்
பரிமே லழகர் திருக்குறு ஞக்குச்
சாங்கியக் கருத்துக்குத் தாம்மேற் கொண்டே
உரைசெய் தாரா? இல்லைன் ரணர்க!
ஆதலின் அவ்வரை அமைவில் தாகும்!

சமயக் கணக்கர் மதிவழி குறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் என்றார் மன்னுகல் வாடனார்!
வள்ளுவர் எந்த மதத்தையும் சாங்கிலார்!
சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே.
மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்.

திருவள் ஞவர்தாம் இரண்டா யிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்
ஆயிரத் தெழுநா றாண்டுகள் கழிந்துபின்
பரிமே லழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருக்கல் வேண்டும்.

பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவள் எத்தின் தினையே ஆலது!
நிறவேறு பாட்டை அறவில் ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அயிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமே லழகர்.

பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பெண
அண்ணார் ஆய்ந்த அறமீ அறமென
ஓயக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார். தென்ன தமிழர்
சீர்த்தியைத் திறம்பட எடுத்துக் காட்டினார்.
பரிமே லழகர் செய்த உணாயில்
தமிழராக் காணுமா நில்லை. தமிழரின்
எதிர்பார்த் துள்ள இனத்தார் மேண்மையின்
சிசருகலே கண்டோம்! செருகலே கண்டோம்.

வடநால் கொண்டே வள்ளுவர், குறனை
 இயற்றினார் என்ற என்ன மேற் படும்படி
 உரைசெய் துள்ளார் பரிமே வழகர்!
 எடுத்துக் காட்டொன் நியம்பு கின்றேன்;
 'ஓழுக்க முட்டைமை, குடிமை' என பதற்கு
 உரைசொல் கின்றார் பரிமே வழகர்;
 'தத்தம் வருணாத்திற்கும், சிலைக்கும்
 ஒதப் பட்ட ஓழுக்கந் தன்னை
 உடைய ராதல்—உரைதானாஇது?
 'ஓழுக்க முட்டைமை, உயர் தமிழ்க் குடிகளின்
 தன்மை யுடைய ராதல்'—கதும் இது;
 குடிமை என்பது குடிகளின் தன்மையே!
 'வழங்குவ துள்ளீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
 பண்பில் தனலப்பிரிதல் இல்' எனப் பகர்ந்ததில்
 பழங்குடி குறித்த பாங்கும் அறிக.
 நன்றுயாம் நலில வந்த தென்னில்
 திருவள் ஞவரின் திருக்குறள் தன்னைக்
 கசடறக் கற்க; கற்றே
 இசையொடு தமிழர் இனிது வாழ்கவே!

வாழ்வ

அச்சம் தவிர்ந்தது வாழ்வு—நல்
 வண்பில் விவைவது வாழ்வு
 மச்சினில் வாழ்பவ ரேணும்—அவர்
 மானத்தில் வாழ்வது வாழ்வு!
 உச்சி மலைவிளக் காக—உல
 கோங்கும் புகழ்கொண்ட தான்
 பச்சைப் பசந்தமிழ் நாட்டில்—தமிழ்
 பாய்ந்திட வாழ்வது வாழ்வு!

மூதறி வள்ளது வாழ்வு—நறும்
 முத்தமிழ் கற்பது வாழ்வு!
 காதினில் கேட்டதைக் கள்ளனின்—முன்
 கண்டதை ஒனியம் ஆக்கும்
 பாதித் தொழில்செய் வின்றி—உளம்
 பாய்ச்சும் கருத்திலும் செய்கை
 யாதிலும் தன்னை விளக்கும்—கலை
 இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு!

ஆயிரம் சாதிகள் ஒப்பி—நா
 அன்னவர் காலிடை வீழ்ந்து
 நாய்களைப் போல்தமக் குள்ளோ—சண்டை
 நானும் வளர்க்கும் மதங்கள்

தூயன் வாம்பன்று நம்பிப்-பல
தொல்லை யடைகுவ தின்றி
நீண்ணல் நாடென்னல் ஒன்றே—என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!

கொட்டு முரசே!

எல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டுமுரசே—வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!

இல்லானம் என்னும்பினி
இல்லாமல் கல்லிநலம்
எல்லார்க்கும் என்றுசொல்லி
கொட்டுமுரசே—வாழ்வில்
பொல்லாங்கு தீர்ந்ததென்று
கொட்டு முரசே!

சான்றாண்மை இவ்வுகில்
தோண்நத் துளிரந்த தமிழ்
முன்றும் செழித்ததென்று
கொட்டுமுரசே—வாழ்வில்
ஊன்றிய புசழ்சொல்லி
கொட்டு முரசே!

ஈன்று புறந்தருக்கல்
தாயின் கடன்! உழைத்தல்
எல்லார்க்கும் கடன்று
கொட்டுமுரசே!—வாழ்வில்
தேண்மழை பெய்ததென்று
கொட்டு முரசே.

